

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கிணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புரைகள் உள்ளடக்கப்பட்ட பொழிப்பு அறிக்கை 2020 யூலை 06 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2021 சனவரி 13 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வெளியிடப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்ந்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 உப பிரிவின் பிரகாரம் அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்களினாலான தாக்கத்தைத் தவிர, 2019 திசெம்பர் 03 ஆந் திகதிய 271/2019 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அந் நிதிக் கூற்றுக்கள் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கமைய உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை தயாரித்து பேணிச் செல்லப்படுவதாக கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுபடுத்த வேண்டியதுடன், அந்த கட்டமைப்பின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வொன்றினை மேற்கொண்டு, அதற்கமைய கட்டமைப்பினை ஆக்கபூர்வமானதாக நடாத்திச் செல்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு நிறுவனத்தின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.
- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களை சமர்ப்பிக்கும் போது நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்புகள் மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமானதாகவும் நியாயமாகவும் உள்ளடங்கியுள்ளதாக,

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புகள், உள்ளக கட்டுப்பாட்டிலான முக்கியமான குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ) மற்றும் 38 ஆம் பிரிவின் பிரகாரம் பின்வரும் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் இணங்கியதாகவும்,

(ஆ) கடந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் செய்யப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 நிதி செயலாற்றல் கூற்று

கீழ்வரும் அவதானிப்புகள் செய்யப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
மீளாய்வாண்டில் மார்ச் 21 முதல் ஒக்தோபர் 15 வரையிலும் இணையம் வழியாக சேகரிக்கப்பட்ட ரூபா 6,621,000 க்கான சங்க வருமானமாக இனங்காணப்பட்டதன் காரணமாக திறைசேரி பதில் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய ரூபா 1,103,500 வருமானம் குறைவாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனால் நிதிச் செயலாற்றுகை கூற்றில் வரியல்லாத வருமானம் மற்றும் பெறுவனவுகள் ரூபா 1,103,500 மிகையாக காட்டப்பட்டிருந்தது.	திறைசேரி பதில் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய வருமானத்தினை சரியாக கணக்கிடப்பட வேண்டும்.	திறைசேரியின் பதில் செயலாளருக்கு கொடுக்கப்பட்ட சங்க வருமானத்தில் சரி பாதி தவறுதலாக கழித்துக் கொள்ளப்பட்டிருப்பதனால் அதனை 2020 யூன் மாத வருமானத்திலிருந்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக

1.6.2 காசுப் பாய்ச்சல் கூற்று

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

2019 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவுற்ற வருடத்திற்காக தயாரிக்கப்பட்ட காசு பாய்ச்சல் கூற்றினுள் ரூபா 445,685 க்கான முற்பணம் அறவிடப்பட்டமை முதலீட்டு செயற்பாட்டின் கீழ் காட்டப்பட வேண்டியுள்ள போதிலும் அத்தொகையினை நடவடிக்கை செயற்பாட்டின் கீழ் காட்டப்பட்டிருந்தது. மேலும் ரூபா 8,600,000 க்கான முற்பண கொடுப்பனவுகளும் முதலீட்டு செயற்பாட்டின் கீழ் காட்டப்பட வேண்டியதற்கு பதிலாக நிதிச் செயற்பாட்டின் கீழ் காட்டப்பட்டிருந்தது.

பொது கணக்கு தரம் இலக்கம் 02 இன் படி காசு பாய்ச்சல் கூற்றினை தயாரிக்கப்பட வேண்டும்.

2020 கணக்கு தயார் செய்த போது முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் காட்டப்படுவதற்கு குறித்துக் கொண்டேன்.

2. நிதி மீளாய்வு

2.1 வருமான முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

(அ) வருமானக் குறியீட்டு இலக்கம் - 20.03.02.10

(i) 2007 இலக்கம் 07 கொண்ட கம்பனி சட்டத்தின் 131(1) மற்றும் (2) பிரிவின் பிரகாரம் பதிவிடப்பட்ட கம்பனிகளால் முன்வைக்கப்பட வேண்டிய வருமாந்த அறிக்கைகளுக்காக அறவிட வேண்டிய வருமானத்திலிருந்து மீளாய்வாண்டு இறுதியில்

நிலுவையாக உள்ள வருமானத்தினை அறவிடப்படுவதற்கான முறைமை யொன்றினை தயாரிக்கப்படல் வேண்டும்.

வருடாந்த அறிக்கைகள் கோர்வை செய்து கொள்ளும் செயற்பாட்டில் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி நிலுவை வருமானத்தினை அறவிட்டுக் கொள்வதற்கான கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தற்போது இணைய வனி மூலமாக

திரண்ட நிதியத்திற்கு
 நிலுவை வருமானம் ரூபா
 764,002,000 வும் மேலும்
 மீளாய்வாண்டு
 ஆரம்பத்தில் நிலுவையாக
 இருந்த ரூபா 658,200,000
 ஆன நிலுவை
 வருமானத்தில்
 அறவிடப்பட்டிருந்த
 வருமானம் ரூபா
 35,064,000 மாத்திரமாக
 இருந்தது. நிதிப்
 பிரமாணம் 128(2)(உ)
 பிரகாரம் அரசுக்கு
 கிடைக்க வேண்டியுள்ள
 இவ் நிலுவை
 வருமானத்தினை காலம்
 தாமதியாது சேகரித்து
 கொள்வது கணக்கீட்டு
 உத்தியோகத்தரது
 கடமையும் பொறுப்பும்
 ஆக இருந்த போதிலும்
 அதன்படி
 செயற்பட்டிருக்கவில்லை.

(ii) கம்பனி சட்டத்தின் 170(1)
 பிரிவின்கமைய
 மீளாய்வாண்டில் நிதி
 அறிக்கைகளை
 பதிவிடப்பட வேண்டிய
 கம்பனிகளின்
 எண்ணிக்கை 6,893 ஆக
 இருப்பினும் நிதி
 அறிக்கைகள் பதிவு
 செய்யப்பட்டிருந்த
 கம்பனிகளின்
 எண்ணிக்கை 1922 ஆக
 இருந்தது. அவைகளில்
 கிடைக்கப் பெற்ற மொத்த
 வருமானம் ரூபா 3,844,000
 ஆக இருந்ததுடன்
 திரண்ட நிதியத்திற்கு
 சேர்த்து கொள்ளப்
 பட்டிருந்த தொகை ரூபா
 1,281,333 மாத்திரம் நிதி
 அறிக்கைகளை பதிவு
 செய்யப்பட வேண்டிய
 கம்பனிகளை இனங்கண்டு
 அவைகளினது நிதி
 அறிக்கைகளை பதிவு
 செய்து கொள்வதற்காக

சட்டத்தின்
 நியமங்களின் படி
 கம்பனிகளின்
 செயற்பாடுகளை
 ஒழுங்குபடுத்து
 வதற்கான
 செயல்முறைகள்
 பின்பற்றப்பட
 வேண்டும்.

கம்பனிகளை பதிவு
 செய்வதனை
 ஆரம்பிக்கப்பட்டுள்ள
 படியால் புதிதாக
 தாபிக்கப்படும்
 கம்பனிகளிலிருந்து
 முறையாக வருடாந்த
 அறிக்கைகளை கோர்வை
 செய்து கொள்ளக்
 கூடியதாக இருத்தல்.

நிதி அறிக்கைகளை
 கோர்வைப்படுத்தும் படி
 அறிவுறுத்தி கம்பனிகள்
 மற்றும் அதன்
 பணிப்பாளர்களுக்கு
 கடிதங்கள் மூலமாக
 அறிவித்துக் கொடுப்பதற்கு
 நடவடிக்கை
 மேற்கொள்ளப்பட்டிருப்ப
 துடன் தற்போதைக்கு
 இணையம் மூலமாக
 கம்பனிகளை பதிவு
 செய்வதனை
 ஆரம்பிக்கப்பட்டுள்ள
 படியால்
 அக்கம்பனிகளிலிருந்து
 முறையாக நிதி
 அறிக்கைகளை கோர்வை
 செய்து கொள்ளக்
 கூடியதாக உள்ளது.

முறையான
வேலைத்திட்டமொன்றினை
செயற்படுத்தப்பட்டிருக்க
வில்லை.

(iii) 2005 இலக்கம் 11
கொண்ட சங்க அதிகார
சட்டத்தின் (திருத்திய) கீழ்
பதிவு செய்யப்பட்ட
சங்கங்களினால் வருடாந்த
அறிக்கைகள் கோர்வை
செய்யப்பட
வேண்டியதுடன்
மீளாய்வாண்டு இறுதித்
திகதியில் பதிவு
செய்யப்பட்டுள்ள மொத்த
சங்கங்களின் எண்ணிக்கை
16,042 ஆகும்.
இவைகளில்
மீளாய்வாண்டினுள் பதிவு
செய்யப்பட்ட சங்கங்களின்
எண்ணிக்கை 2,452
ஆவதுடன் பெயரினை
தள்ளுபடி செய்யப்பட்ட
சங்கங்களின் எண்ணிக்கை
191 ஆகும்.
மீளாய்வாண்டினுள் 13,399
சங்கங்களில் வருடாந்த
அறிக்கையினை 129
சங்கங்களின் மாத்திரம்
கோர்வை
செய்யப்பட்டிருந்தன.
அதன்படி வருடாந்த
அறிக்கையினை கோர்வை
செய்ததன் மூலம்
மீளாய்வாண்டு தொடர்பாக
ரூபா 13,399,000
அறவிடப்பட்டிருந்த
போதிலும், ரூபா 129,000
மாத்திரம்
அறவிடப்பட்டிருந்தது.

2005 இலக்கம் 11
கொண்ட சங்க
அதிகார சட்டத்தின்
(திருத்த) படி
செயற்பட வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட
சங்கங்களில் அதிகமான
சங்கங்கள் செயலபடா
நிலையில் உள்ள
சங்கங்களான படியினால்
செயல்படும் நிலையிலான
சங்கங்களை
இனங்காண்பதற்கான
வேலைத்திட்டமொன்று
அமுலில் உள்ளது. அதன்
பிறகு அச்சங்கங்களின்
வருடாந்த அறிக்கைகளை
கோர்வை செய்வதற்கு
தேவையான நடவடிக்கை
மேற்கொள்ள முடியும்.
கம்பனிகளை பதிவு
செய்தல்,
கணனிமயப்படுத்தும்
செயற்பாட்டினை தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால்
பதிவு செய்யப்பட்ட
சங்கங்களிலிருந்து
முறையாக வருடாந்த
அறிக்கைகளை கோர்வை
செய்து கொள்ளக்
கூடியதாக இருப்பதுடன்,
அவ்வருமானம்
நிலுவையில் உள்ள
வருமானத்தினை
கணக்கிடுவதற்காகவும்
தொடர்புபடுத்தி
நடவடிக்கை மேற்கொள்ளக்
கூடியதாக இருத்தல்.

(ஆ) வருமான குறியீட்டு
இலக்கம் 10.03.07.08

(i) 2018 நவம்பர் 02 ஆந்
திகதி
பிரகடனப்படுத்தப்பட்ட
2018 இலக்கம் கொண்ட
35 நிதிச் சட்டத்தின் IX

திருத்த
கட்டணத்தினை
அறவிட்டுக்
கொள்ளல் மற்றும்
மிகைத்து பெற்றுக்

2016/2017 வருடங்களில்
பதிவிடு வரியினை
செலுத்தியுள்ள தனியார்
கம்பனிகள் பட்டியலிடப்பட்ட
பொது கம்பனிகள் மற்றும்

பகுதியில் 2018 நவம்பர் மாதம் முதல் வருடாந்த கம்பனி அறவீட்டு வரி சேகரித்தலினை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் முன்னர் அறவிடப்பட்ட கட்டணங்களும் திருத்தியமைக்கப்பட்டன. இக்கட்டண திருத்தம் காரணமாக மீளாய்வாண்டு இறுதியில், சென்ற வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளுக்கு அமைவாக 15,630 தனியார் கம்பனிகளிலிருந்து ரூபா 468,900,000 மிகைக் கொடுப்பனவு செலுத்தப்பட்டிருந்தது. பட்டியலிடப்பட்ட 184 பொதுக் கம்பனிகளிலிருந்து ரூபா 184,000,000 குறைவாக அறவீடாகி இருந்ததுடன் வெளிநாட்டு கம்பனிகள் உள்ளிட்ட ஏனைய 795 கம்பனிகளிலிருந்து ரூபா 119,250,000 அறவிடப்பட வேண்டி இருந்தது. அதன்படி மிகைப் பணம் செலுத்திய குறைப்பணம் செலுத்திய மற்றும் வரிப் பணம் செலுத்தப்படாத கம்பனிகளை முறையாக இனங்காணப்பட்டு அதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு செயற்பட்டிருக்கவில்லை.

(ii) திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட 71,802 கம்பனிகளிடமிருந்து வரிப் பணம் அறவிடப்பட வேண்டியுள்ளதாக காட்டப்பட்டிருந்ததுடன் அவைகளில் 17,486

கொள்ளப்பட்ட தொகையினை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வெளிநாட்டு கம்பனிகள் உள்ளிட்ட ஏனைய கம்பனிகளை வெவ்வேறாக இனங்காணப்பட்டுள்ளமை மற்றும் பணம் செலுத்தப்படாத கம்பனிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் அறவீட்டு வரியினை முடித்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும்.

வர்த்தமானி அறிவித்தலின் படி கட்டணம் அறவிடப்பட வேண்டி இருந்தது.

இற்றைப்படுத்தப்பட்ட தரவு முறைமையின் படி 2016 சனவரி 01 ஆந் திகதிக்கு முன்னர் பதிவிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை 50,131 ஆவதுடன் அக்கம்பனிகளுக்கிடையே 2019 திசம்பர் 31 ஆந் திகதிக்கு உள்ளவாறு வரி செலுத்தப்பட வேண்டிய

கம்பனிகள் மாத்திரம்
மீளாய்வாண்டு இறுதியில்
கொடுப்பனவு
செலுத்தப்பட்டிருந்தது.
அதன்படி மேற்கொண்டு
54,316
கம்பனிகளிடமிருந்து வரிப்
பணம் அறவிடப்பட
வேண்டி இருந்தது.

கம்பனிகளின் எண்ணிக்கை
சுமார் 32,642
ஆகியிருந்தது.

3.2 அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்கு தொடர்பான இணக்கக் கூற்று

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
<p>2019 யூன் 27 ஆந் திகதிய இலக்கம் 05/2019 கொண்ட அரசு சுற்று நிருபத்தின் 3(அ) மற்றும் 4 ஆவது பந்தியின் பிரகாரம் செயற்படாது 19 வருடங்கள் பிந்திய ரூபா 120,741 ஆன 03 கடன் நிலுவைகள் இதுவரையிலும் கணக்கில் முன்கொண்டு வரப்பட்டு இருந்ததாக அவதானிக்கப்பட்டது. மேலும் இக்கணக்கு நிலுவைகளை தீர்த்துக் கொள்ளும் படி தற்போதைக்கு பல வருடங்களாக அறிவுறுத்தப்பட்டிருந்தும் இதுவரையிலும் இக்கடன் நிலுவைகளை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>2019 யூன் 27 ஆந் திகதிய இலக்கம் 05/2019 கொண்ட அரசு நிதி சுற்று நிருபத்தின் 3(அ) மற்றும் 4 ஆவது பந்தியின் பிரகாரம் செயற்பட வேண்டும்.</p>	<p>எதிர்காலத்தில் இக்கடன் நிலுவைகளை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.</p>

3. நடவடிக்கை மீளாய்வு

3.1 வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
<p>2018 ஆம் ஆண்டின் இறுதியில் பதிவிடப்பட்ட கம்பனிகள் தொடர்பாக தரவுக் களஞ்சியமொன்றினை</p>	<p>உண்மையாக செயற்படும் கம்பனிகளின் எண்ணிக்கையினை</p>	<p>2019 செயலாற்றுகை அறிக்கைகளின் கணனி வழி முறைமையின் படி பதிவு செய்யப்பட்ட</p>

அமைக்கும் நோக்குடன் ரூபா 4,617,505 செலவிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் மூலம் 2018 திசம்பர் 31 ஆந் திகதிக்கு, மொத்த பதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை 93,618 ஆக இருந்ததுடன் அவைகளில் 22,687 கம்பனிகள் செயல்படாது இருந்தமையினை இனங்காணப்பட்டன. ஆயினும், 2019 வருடம் செயலாற்றுகை அறிக்கையினுள் 2018 திசம்பர் 31 ஆந் திகதிக்கு உள்ளவாறு மொத்தப் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் 84,478 மற்றும் 2019 வருடத்தினுள் புதிதாய் பதிவு செய்யப்பட்ட 11363 கம்பனிகளும் உட்பட மொத்த பதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை 95,841 ஆக கணக்கிடப்பட்டிருந்தது. புள்ளி விபரம் பிரிவின் தாபனப் பிரிவின் மற்றும் கணக்குப் பிரிவின் தகவல்களில் உள்ள இம்மாறுபட்ட நிலைமை காரணமாக மீளாய்வாண்டு இறுதியில் உண்மையாக செயல்படும் கம்பனிகளின் எண்ணிக்கையினை போலவே அத்திகதியில் கணக்கெடுக்கப்பட்ட நிலுவை வருமானத்திலுள்ள உண்மைத் தன்மையினை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு முடியாது போயிற்று.

இனங்காணப்படல் வேண்டும்.

கம்பனிகளின் எண்ணிக்கையொன்று காணப்படுவதனால் தரவு முறைமையில் உட்பட்டிருக்கும் ஆவணங்களுடன் ஒத்துவராது இருந்தது.

4. மனிதவள முகாமைத்துவம்

மீளாய்வாண்டு இறுதியில் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட, உண்மையான மற்றும் வெற்றிடங்களாக உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை முறையே 156,126 மற்றும் 30 ஆக இருந்ததும். பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

**கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரை**

(அ) கம்பனிப் பதிவாளர் 1 தரத்திலான இரண்டு பதவிகள் இருப்பதுடன் அப்பதவிகள் இரண்டும் வெற்றிடங்காக இருப்பதுடன் அதன் சார்பாக கம்பனி பதிவாளர் II ஆந் தரத்திலான இரு அதிகாரிகள் கடமையினை நிறைவேற்றுவதன் அடிப்படையில் 2015 யூலை 01 ஆந் திகதி மற்றும் 2016 நவம்பர் 07 ஆந் திகதி முதல் இதுவரையிலும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதன்படி திணைக்களத்தில் உயர் மட்டத்தில் உள்ள இவ்விரண்டு பதவிகளுக்காக நிரந்தர அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்து கொள்ளப்படாமையினால் கம்பனி பதிவாளர் தலைமை அதிபதி பதவியினை வெற்றிடமாகும் 2021 சனவரி 02 ஆந் திகதி அப்பதவிக்கு நியமனம் செய்யக்கூடிய அதிகாரியொருவர் திணைக்களத்தினுள் தகைமை பெற்றிருக்கவில்லை.

அத்தியாவசியமான பணிக்குழு வெற்றிடங்களை துரிதமாக பூர்த்தி செய்து கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கடமையினை நிறைவேற்றும் அடிப்படையில் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகளையும் முதலாம் தரத்திற்கு உயர்த்திக் கொள்வது தொடர்பாக அரசு சேவை ஆணைக்குழுவுடன் கடிதத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(ஆ) 10 கம்பனி பரிசோதகர் பதவிகள் பல வருடங்களாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பினும் அப்பதவிகளுக்கான ஆட்சேர்ப்பினை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை. இந்நிலைமை பதிவு செய்யப்பட்ட கம்பனிகளை ஒழுங்குபடுத்தல்

அத்தியாவசியமான பதவிகளுக்காக பணக்குழு வெற்றிடங்களை துரிதமாக பூர்த்தி செய்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கம்பனி பரிசோதகர் பதவிகளுக்காக பகிரங்க முறைமையிலான ஆட்சேர்ப்பு பரீட்சை பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையின் படி ஆட்சேர்ப்பினை மேற்கொள்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஏனைய

தொடர்பாக
திணைக்களத்தினுள்
நிலவும் சிக்கலான
நிலைமைக்கு நேரடித்
தாக்கத்தினை
ஏற்படுத்தியுள்ள சான்றாக
அவதானிக்கப்பட்டது.
மேலும் உதவி பணிப்பாளர்
(நிர்வாக) பதவி மற்றும்
சட்ட அதிகாரி பதவியும்
வெற்றிடமாக உள்ளதுடன்
நூலக அலுவலகர் கட்டிட
மேற்பார்வையாளர் ஆகிய
02 பதவிகளும் மற்றும்
அலுவலக ஊழியர்
சேவையிலும் 07
வெற்றிடங்கள் நிலவின.

வெற்றிடங்களுக்காகவும்
ஆட்சேர்ப்பு தொடர்பாக
நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.